



தீர்மானம் பற்றிய சமூகவாழ்வு சேவையின் பிழைப்பு

சமூக சேவை

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை

அதிவிசேஷமானது

சமூக 2394/11 - 2024 சமூக 22 சமூக 22 - 2024.07.22

2394/11 ஆம் இலக்கம் - 2024 ஆம் ஆண்டு யூலை மாதம் 22 ஆம் திகதி திங்கட்கிழமை

(அரசாங்கத்தின் அதிகாரத்துடன் பிரசுரிக்கப்பட்டது)

பகுதி I : தொகுதி (I) - பொது

அரசாங்க அறிவித்தல்கள்

2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டம்

53 ஆம் பிரிவின் கீழான கட்டளை

2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் பிரிவு 53 இன் படி எனக்கு வழங்கப்பட்டுள்ள தத்துவங்களின் அடிப்படையில், முதலீட்டு மேம்பாட்டு அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய நான் கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் பரிந்துரையை கருத்திற் கொண்டு அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பேரில் -

- (அ) அமைச்சரவை, அதன் 2024, யூலை 09 ஆம் திகதியுடைய 24/1304/631/32 ஆம் இலக்க தீர்மானத்தின் மூலம் இதற்கான அட்டவணை I இல் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரமளிக்கப்பட்ட நபரின் வியாபாரத்தை செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம் நிலை வியாபாரமாக நியமிப்பதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது எனவும்;
- (ஆ) அத்தகைய வியாபாரத்தை செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம்நிலை வியாபாரமாகக் கருதுவதற்கான காரணம் இதன் அட்டவணை II இல் குறிப்பிடப்பட்டுள்ளவாறாகவுள்ளது எனவும்;
- (இ) சட்டவாக்கங்களின் கீழ் வழங்கப்பட்ட விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புக்கள் இதன் அட்டவணை III இல் குறிப்பிடப்பட்டுள்ளவாறாகவிருத்தல் வேண்டும் எனவும்; அத்துடன்
- (ஈ) குறிப்பிடப்பட்ட சட்டவாக்கங்களின் கீழ் வழங்கப்பட்ட விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புக்கள் இதன் அட்டவணை IV இல் குறிப்பிடப்பட்டுள்ள திகதிகளில் தொடங்குதலும் நடைமுறையில் இல்லாதொழிதலும் வேண்டும் எனவும்,

இக்கட்டளை மூலம் குறித்துரைக்கின்றேன்.

ரணில் விக்கிரமசிங்க,
முதலீட்டு மேம்பாட்டு அமைச்சர்.

கொழும்பு,
2024, யூலை 15.

IA - PG 6777 — 289 (2024/07)

இவ் அதிவிசேட வர்த்தமானியை www.documents.gov.lk எனும் இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய முடியும்.



2A

I கொட்ப : (I) சேடி - டி லை ப்ரொபர்டி ஸர்வீஸ் ஸர்வீஸ் ஸர்வீஸ் - 2024.07.22
பகுதி I : தொகுதி (I) - இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை - அதி விசேஷமானது - 2024.07.22

அட்டவணை I		
செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம் நிலை வியாபாரமாக நியமிக்கப்பட்ட வியாபாரத்தின் விபரங்கள்		
1.	அதிகாரமளிக்கப்பட்ட நபரின் பெயர்	கேபீளம்ஜீ புரொபெசனல் சேர்வீசஸ் (பிரைவேட்) லிமிடெட் (KPMG PROFESSIONAL SERVICES (PRIVATE) LIMITED)
2.	உரிம இலக்கம்	2311140027
3.	உரிமம் வழங்கப்பட்ட திகதி	2023 திசம்பர் 1 வியாபாரம் ஆரம்பிக்கின்ற திகதி உரிமம் வழங்கப்பட்ட நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் இருக்க வேண்டும் (2022 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க அதிகாரமளிக்கப்பட்ட நபர்களின் பதிவு செய்தல், உரிமம் வழங்குதல், அதிகாரமளித்தல் மற்றும் ஏனைய அங்கீகாரங்கள் என்பவற்றிற்காக ஒழுங்குவிதிகளின் 27 ஆம் ஒழுங்குவிதியைப் பார்க்கவும்)
4.	கரைகடந்த கம்பனி பதிவிலக்கம்	PCC00289495
5.	செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த வியாபார வகைப்படுத்தல்	செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம் நிலை வியாபாரம்
6.	விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புக்களுக்கான தகவலமை	KPMG PROFESSIONAL SERVICES (PRIVATE) LIMITED என்பது செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம் நிலை வியாபாரமாக மாத்திரமே நியமிக்கப்பட்டுள்ளது. செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த முதன்மை வியாபாரமாக எச்சந்தர்ப்பத்திலும் நியமிக்கப்படுவதற்கு தகுதி பெறமாட்டாது.
7.	தகவலமைக் கட்டளைகள்	2023 ஓகத்து 04 ஆம் திகதியுடைய 2343/ 60 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட, 2023 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கொழும்புத் துறைமுக நகர (செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த வியாபாரங்களுக்கு விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புக்களை வழங்குவதற்கான வழிகாட்டு நெறிகள்) ஒழுங்குவிதிகளின் 4(2) (உ) மற்றும் 4(3) (ஆ) ஒழுங்குவிதிகளில் குறிப்பிட்ட கட்டளைகள்.
8.	ஏற்புடைய விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புக்கள்	2023 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கொழும்புத் துறைமுக நகர (செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த வியாபாரங்களுக்கு விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புக்களை வழங்குவதற்கான வழிகாட்டுநெறிகள்) ஒழுங்குவிதிகளின் 5 ஆம் ஒழுங்குவிதியில் குறிப்பிட்ட திட்டம்

அட்டவணை II

செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம் நிலை வியாபாரமாக கருத்தில் கொள்ளப்படுவதற்கான காரணம்

2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் பிரிவு 5 இல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் குறிக்கோள்கள், அச்சட்டத்தின் பிரிவு 53(5) இல் கூறப்பட்டுள்ளவாறு தேசிய நலனை அல்லது தேசிய பொருளாதாரத்தின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, கொழும்புத் துறைமுக நகரத்தை ஸ்தாபிப்பதன் வெற்றியை உறுதி செய்வதற்காக வியாபாரங்களை செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம் நிலை வியாபாரமாக நியமிப்பதில் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

KPMG, என்பது கணக்காய்வு, வரி மற்றும் ஆலோசனை சேவைகள் போன்ற தொழில்முறை சேவைகளை வழங்குகின்ற சுயாதீன தொழில்முறை உறுப்பினர் நிறுவனங்களின் உலகளாவிய வலைப்பின்னல் ஆகும். KPMG வலையமைப்பின் சுயாதீன உறுப்பினர் நிறுவனங்கள் KPMG International Limited உடன் இணைக்கப்பட்டுள்ளன, இது உத்தரவாதத்தால் வரையறுக்கப்பட்ட ஐக்கிய இராச்சிய நிறுவனம் ஒன்றாகும். KPMG International Limited மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்கவில்லை என்றாலும், ஒவ்வொரு KPMG நிறுவனமும் சட்டப்பூர்வமாக வேறுபட்ட மற்றும் தனித்தனி நிறுவனமாகும், மேலும் அந்தந்த புவியியல் பகுதிகளில் சேவைகளை வழங்கும். KPMG Sri Lanka மிகப்பெரிய தொழில்முறை சேவை நிறுவனங்களில் ஒன்றாக இருப்பதுடன் 1897 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நாட்டின் மிகப் பழமையான பட்டயக் கணக்கியல் நிறுவனமாகவும் உள்ளது. KPMG Sri Lanka தற்போது 19 பங்காளர்கள் மற்றும் 1000க்கும் மேற்பட்ட தொழில் வல்லுநர்கள் மற்றும் இணை நிறுவனங்கள் உள்ளடக்கிய ஒரு வளத் தளத்தைக் கொண்டுள்ளது. நிறுவனத்தின் சேவைப் பட்டியலானது வெளிவாரி கணக்காய்வு சேவைகள், வரி சேவைகள், உள்ளக கணக்காய்வு மற்றும் இடர்காப்பு ஆலோசனை சேவைகள், கணக்கியல் ஆலோசனை, தகவல் தொழில்நுட்ப ஆலோசனை, ஒப்பந்த ஆலோசனை சேவைகள், முகாமை ஆலோசனை சேவைகள் மற்றும் மனிதவள ஆலோசனை சேவைகள் போன்ற பகுதிகளில் பரவியுள்ளது.

KPMG PROFESSIONAL SERVICES (PRIVATE) LIMITED, நிறுவனம் KPMG Holdings (Private) Limited நிறுவனத்தின் முழுமையான உடைமையுடைய ஒரு துணை நிறுவனமாகும் என்பதோடு KPMG International Limited நிறுவனத்தின் உரிமம் பெற்ற ஒரு நிறுவனமும் ஆகும். KPMG Professional Services (Private) Limited நிறுவனம் அதன் தொழில் முறை சேவைகளை KPMG உறுப்பு நிறுவனங்களுக்கும், வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கும் மற்றும் கொழும்புத் துறைமுக நகரத்திற்குள் உள்ள வாடிக்கையாளர்களுக்கும் வழங்கும். KPMG Professional Services (Private) KPMG வலையமைப்பிற்குள் ஒரு முக்கிய பங்காளியாக செயற்பட்டு வங்கி மற்றும் நிதி நடவடிக்கைகள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிக செயல்முறை புறத்திறனீட்டுதல் ஆகியவற்றில் தீர்வுகளை வழங்குகின்ற இலங்கையை தளமாகக் கொண்ட தொழில் வல்லுநர்கள் குழுவை நிறுவுகிறது.

இந்த முயற்சியை எளிதாக்குவதற்கும், விரிவாக்கத்தில் செயல்நுணுக்க கவனம் செலுத்துவதற்கும், KPMG PROFESSIONAL SERVICES (PRIVATE) LIMITED கொழும்பு துறைமுக நகரத்தில் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் முதல் வருடத்தில் அண்ணளவாக 50 உழியர்களையும், இரண்டாம் வருடத்தில் 30 பேர்களையும், மூன்றாம் வருடத்தில் 20 பேர்களையும், நான்கு மற்றும் ஐந்தாண்டுகளில் தலா 30 பேர்களையும், பணியமர்த்த உத்தேசித்துள்ளது. இந்த வளர்ச்சிப் பாதையில் 5 ஆண்டுகளுக்குள் மொத்தமாக 160 பணியாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள். KPMG PROFESSIONAL SERVICES (PRIVATE) LIMITED நிறுவனம் கொழும்புத் துறைமுக நகரத்தின் அபிவிருத்தியில் செயலாக்கமான பங்களிப்பை எதிர்பார்த்து, பிராந்தியத்தில் முன்னணி தொழில்சார் சேவை வழங்குனராக உருவாகி, ஆரம்பத்தில் 10,000 அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு நேரடி முதலீடாக முதலீடு செய்து, செயல்படத் தொடங்கிய முதல் 5 ஆண்டுகளுக்குள் வருடாந்த வருமானம் அண்ணளவாக 2 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை ஈட்டுவதற்கு எதிர்பார்க்கிறது.

அட்டவணை III			
சட்டவாக்கங்களின் கீழ் வழங்கப்படுகின்ற விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புகள்			
சட்டத்தின் அட்டவணை II இல் பட்டியலிடப்பட்டவாறான சட்டவாக்கங்கள்		வழங்கப்படுகின்ற விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புகள்	
1.	2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டம்	அ) பகிர்ந்தளிக்கும்படுகின்ற சகல வருமானம், இலாபங்கள் மற்றும் பங்கிலாபங்கள் என்பவை இச்சட்டத்தின் கீழ் விபரிக்கப்பட்ட சகல வரிகளிலிருந்தும் விலக்களிக்கப்படும்.	
		ஆ) மேற்கொள்ளப்படுகின்ற சகல கொடுப்பனவுகளும் இந்த சட்டத்தின் கீழ் விபரிக்கப்பட்ட நிறுத்தி வைத்தல் வரியிலிருந்து விலக்களிக்கப்படும்.	
2.	2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதிசேர் வரிச் சட்டம்	ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டவாறு வியாபார ரீதியான பொருட்கள் மற்றும் சேவைகளின் சகல இறக்குமதிகள் மற்றும் சகல உள்நாட்டு கொள்வனவுகளும், இச்சட்டத்தின் கீழ் விபரிக்கப்பட்ட வரிகளிலிருந்து விலக்களிக்கப்படும்.	
3.	2002 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நிதிச் சட்டம்	இச்சட்டத்தின் சகல ஏற்பாடுகளிலிருந்தும் விலக்களிக்கப்படும்.	
4.	2005 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க நிதிச் சட்டம்	இச்சட்டத்தின் சகல ஏற்பாடுகளிலிருந்தும் விலக்களிக்கப்படும்.	
5.	1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க மதுவரி (விசேட ஏற்பாடுகள்) சட்டம்	ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டவாறு வியாபார ரீதியான பொருட்களின் சகல இறக்குமதிகள் மற்றும் சகல உள்நாட்டு கொள்வனவுகளும், இச்சட்டத்தின் கீழ் விபரிக்கப்பட்ட சகல வரிகள், தீர்வைகள் மற்றும் அறவீடுகள் என்பவற்றிலிருந்து விலக்களிக்கப்படும்.	
6.	சங்க கட்டளைச் சட்டம் (அத்தியாயம் 235)	ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டவாறு வியாபார ரீதியான பொருட்கள் மற்றும் சேவைகளின் சகல இறக்குமதிகளும் இச்சட்டத்தின் கீழ் விபரிக்கப்பட்ட சகல வரிகள், தீர்வைகள் மற்றும் அறவீடுகள் என்பவற்றிலிருந்து விலக்களிக்கப்படும்.	
7.	2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி வரிச் சட்டம்	ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டவாறு வியாபார ரீதியான பொருட்களின் சகல இறக்குமதிகளும் இச்சட்டத்தின் கீழ் விபரிக்கப்பட்ட சகல வரிகள், தீர்வைகள் மற்றும் அறவீடுகள் என்பவற்றிலிருந்து விலக்களிக்கப்படும்.	
8.	1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டம்	ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டவாறு வியாபார ரீதியான பொருட்களின் சகல இறக்குமதிகளும் இச்சட்டத்தின் கீழ் விபரிக்கப்பட்ட சகல வரிகள், தீர்வைகள் மற்றும் அறவீடுகள் என்பவற்றிலிருந்து விலக்களிக்கப்படும்.	
9.	1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க பந்தய, சூதாட்ட விதிப்பனவுச் சட்டம்	இச்சட்டத்திலிருந்து விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புகள் வழங்கப்பட மாட்டாது.	
10.	1971 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க வேலையாட்களின் தொழில் முடிவுறுத்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டம்	இச்சட்டத்தின் சகல ஏற்பாடுகளிலிருந்தும் விலக்களிக்கப்படும்.	
11.	களியட்ட வரி கட்டளைச் சட்டம் (அத்தியாயம் 267)	இச்சட்டத்திலிருந்து விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புகள் வழங்கப்படமாட்டாது	

சட்டத்தின் அட்டவணை II இல் பட்டியலிடப்பட்டவாறான சட்டவாக்கங்கள்		வழங்கப்படுகின்ற விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புக்கள்
12.	2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நியச் செலாவணிச் சட்டம்	2022, யூன் 03 ஆம் திகதியுடைய 2282/59 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க வெளிநாட்டு நாணய மாற்றல் (கொழும்புத் துறைமுக நகரத்தில் முதலீடுகள்) ஒழுங்குவிதிகள் தவிர இச்சட்டத்தின் சகல ஏற்பாடுகளிலிருந்தும் விலக்களிக்கப்படும்.
13.	2010 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சீட்டாட்டத் தொழில் (ஒழுங்குவிதி) சட்டம்	இச்சட்டத்திலிருந்து விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புக்கள் வழங்கப்படமாட்டாது.

அட்டவணை IV			
வழங்கப்படுகின்ற விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புக்களின் செல்லுபடியாகும் காலம்			
சட்டத்தின் அட்டவணை II இல் பட்டியலிடப்பட்டவாறான சட்டவாக்கங்கள்		ஆரம்பிக்கின்ற திகதி	முடிவடைகின்ற திகதி
1	2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டம்	2024 யூலை 15	2049 யூலை 14
2	2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதிசேர் வரிச் சட்டம்	2024 யூலை 15	2049 யூலை 14
3	2002 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நிதிச் சட்டம்	2024 யூலை 15	2049 யூலை 14
4	2005 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க நிதிச் சட்டம்	2024 யூலை 15	2049 யூலை 14
5	1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க மதுவரி (விசேட ஏற்பாடுகள்) சட்டம்	2024 யூலை 15	2049 யூலை 14
6	சுங்க கட்டளைச் சட்டம் (அத்தியாயம் 235)	2024 யூலை 15	2049 யூலை 14
7	2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி வரிச் சட்டம்	2024 யூலை 15	2049 யூலை 14
8	1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டம்	2024 யூலை 15	2049 யூலை 14
9	1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க பந்தய, சூதாட்ட வதிப்பனவுச் சட்டம்	ஏற்புடையதல்ல	ஏற்புடையதல்ல
10	1971 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க வேலையாட்களின் தொழில் முடிவுறுத்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டம்	2024 யூலை 15	2049 யூலை 14
11	சுளியாட்ட வரி கட்டளைச் சட்டம் (அத்தியாயம் 267)	ஏற்புடையதல்ல	ஏற்புடையதல்ல
12	2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நியச் செலாவணிச் சட்டம்	2024 யூலை 15	2049 யூலை 14
13	2010 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சீட்டாட்டத் தொழில் (ஒழுங்குவிதி) சட்டம்	ஏற்புடையதல்ல	ஏற்புடையதல்ல